

சி பி சி :பைனான்ஸ் பீ.எல்.சீ

FitchRatings A (Ika)

(கொமர்ஷல் வங்கி சிலோன் பீ. ஏல். சீ. நிறுவனத்துக்கு சொந்தமான துணை நிறுவனம்)
மத்திய வங்கியின் வழிகாட்டுதல் இல. 02 2006 இன் படி அரையாண்டு நிதி அறிக்கைகள் வெளியீடு

முக்கிய நிதியியல் தரவுகள் - ஜூன் 30 உடன் முடிவடைந்த 06 மாத காலத்துக்கானது	2026 கணக்காய்வு செய்யப்படாத (மில்லியன் ரூபாய்களில்)	வட்டி வருமானத்தின் % ஆக	2025 கணக்காய்வு செய்யப்பட்ட (மில்லியன் ரூபாய்களில்)	வட்டி வருமானத்தின் % ஆக
வட்டி வருமானம்	2,673.62	100.00%	1,340.03	100.00%
வட்டி செலவு	(1,613.33)	-60.34%	(728.53)	-54.37%
தேறிய வட்டி வருமானம்	1,060.29	39.66%	611.50	45.63%
ஏனைய வருமானம்	343.33	12.84%	224.05	16.72%
தொழிற்பாட்டு செலவினங்கள்	(866.14)	-32.40%	(491.02)	-36.64%
பெறுமதி இழப்பு	(287.11)	-10.74%	(137.95)	-10.29%
வரிக்கு முன்னரான இலாபம்	250.37	9.36%	206.58	15.42%
வரிகள்	(192.95)	-7.22%	(139.15)	-10.38%
வரிக்கு பின்னரான இலாபம்	57.42	2.15%	67.43	5.03%

30 ஜூன் மாதத்துக்கான முக்கிய நிதியியல் தரவு	2026 கணக்காய்வு செய்யப்படாத (மில்லியன் ரூபாய்களில்)	மொத்த சொத்துக்களில் %	2025 கணக்காய்வு செய்யப்பட்ட (மில்லியன் ரூபாய்களில்)	மொத்த சொத்துக்களில் %
சொத்துக்கள்				
காசு மற்றும் வங்கி மீதிகள்	261.52	0.62%	115.38	0.55%
அரசு பிணையங்கள்	4,738.83	11.19%	1,806.45	8.69%
தொடர்பாடுடைய தரப்பினரிடமிருந்து பெற வேண்டியவை	1,438.17	3.40%	153.90	0.74%
கடன்களும் முற்பணங்களும்	33,426.75	78.93%	17,033.40	81.90%
உரிமையாண்மை மீதான முதலீடுகள்	2.51	0.01%	2.36	0.01%
முதலீட்டுச் சொத்துக்கள்	748.56	1.77%	700.00	3.37%
ஆதனம், பெறிகள் மற்றும் உட்கர்ணங்கள் மற்றும் பாவனை உரிமைச் சொத்துக்கள்	884.70	2.09%	528.08	2.54%
ஏனைய சொத்துக்கள்	848.90	2.00%	457.95	2.20%
மொத்தச் சொத்துக்கள்	42,349.94	100.00%	20,797.52	100.00%
பொறுப்புக்கள்				
வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை	17,322.41	40.90%	3,393.18	16.32%
தொடர்பாடுடைய தரப்பினருக்கு செலுத்த வேண்டியவை	1,686.69	3.98%	2,192.70	10.54%
வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்	15,776.83	37.25%	10,327.96	49.66%
கடன் பத்திரம்	1,336.13	3.15%	-	0.00%
ஏனைய பொறுப்புக்கள்	1,882.20	4.44%	1,261.24	6.06%
மொத்த பொறுப்புக்கள்	38,004.25	89.74%	17,175.08	82.58%
உரிமையாண்மை				
கூறப்பட்ட மூலதனம்	4,255.00	10.05%	3,755.00	18.06%
நியதி ஒதுக்கு நிதியம்	49.20	0.12%	37.41	0.18%
பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்/(திரண்ட நட்டங்கள்)	(156.25)	-0.37%	(502.26)	-2.42%
ஏனைய ஒதுக்குகள்	197.74	0.47%	332.29	1.60%
மொத்த உரிமையாண்மை	4,345.69	10.26%	3,622.44	17.42%
மொத்த பொறுப்புக்களும் உரிமையாண்மையும்	42,349.94	100.00%	20,797.52	100.00%
பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூபா)	16.82		14.02	

தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்று குறிகாட்டிகள் - ஜூன் 30 இல் உள்ளவாறு	2026 கணக்காய்வு செய்யப்படாத	2025 கணக்காய்வு செய்யப்படாத
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் போதுமை (%)	Actual	Required
அடுக்கு 1 மூலதனப் போதுமை விகிதம்	10.73	8.50
மொத்த மூலதனப் போதுமை விகிதம்	15.04	12.50
வைப்பு பொறுப்புகளுக்கான மொத்த மூலதன நிதிய விகிதம்	23.93	10.00
கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)		
மொத்த படி நிலை 03 கடன் விகிதம்	12.69	21.33
தேறிய படி நிலை 03 கடன் விகிதம்	7.54	12.91
தேறிய படி நிலை 03 கடன் மற்றும் மூலதன விகிதம்	72.96	75.46
நிலை 03 குறைபாட்டு காப்பு விகிதம்	40.58	39.48
மொத்த குறைபாட்டு காப்பு விகிதம்	6.60	10.14
இலாபத்தன்மை (%)		
தேறிய வட்டி மிகை	5.60	6.68
சொத்துக்கள் மீதான வருவாய்	1.31	2.24
உரிமையாண்மை மீதான வருவாய்	2.68	3.84
வருமானத்துக்கான செலவு விகிதம்	61.71	58.77
திரவத்தன்மை (%)		
தேவையான திரவச்சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்துக்கள் (குறைந்தது 100%)	264.43	147.97
வெளிவாரி நிதியத்துக்கான திரவச் சொத்துக்கள்	17.57	12.99
விஞ்ஞாபனத் தகவல்கள்		
கிளைகளின் எண்ணிக்கை	23	19
வெளிவாரி கொடுகடன் தரமிடல் (Fitch Ratings)	A(Ika) Stable	A(Ika) Stable

நிறுவனத்தின் தொழிற்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

உறுதிப்படுத்தல்

கீழே கையொப்பப்பிட்டுருக்கும் சி பி சி பிளான்ஸ் பீ.எல்.சீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்/ தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி, பிரதம நிதி முகாமையாளர் மற்றும் இணக்கப்பாட்டு அதிகாரி ஆகிய நாங்கள் கூட்டாக இணைந்து பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

- (A) மேற்படி அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
- (B) இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் கணக்காய்வு செய்யப்பட்டவை என குறிப்பிடாவிடத்து நிறுவனத்தின் கணக்காய்வு செய்யப்படாத நிதி அறிக்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

....(கையொப்பப்பிட்டுள்ளார்)

டிலக்ஷன் ஷெட்டியாராச்சி

நிர்வாக இயக்குனர்/ தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி
திகதி :- 2026.08.28

....(கையொப்பப்பிட்டுள்ளார்)

வ.மு.நு.ச சர்தாரட்ன

பிரதம முகாமையாளர் -நிதி
திகதி :- 2026.08.28

....(கையொப்பப்பிட்டுள்ளார்)

மஹசென் கமதேவத்த

இணங்குவிப்பு அலுவலர்
திகதி :- 2026.08.28

📍 தலைமை அலுவலகம்: இல.187, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி

☎ 081-2213498 / 081-2213495-6 / 081-2200272

🌐 www.cbcbfinance.lk

✉ info@cbcbfinance.lk

CBC FINANCE
A Fully Owned Subsidiary of Commercial Bank of Ceylon PLC

2011ன் 42 ம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையால் உரிமம் அளிக்கப்பட்டது.
வரையறுப்பட்டபொதுக்கம்பனியாக 1987ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி நிறுவப்பட்டது.

● குத்தகை ● மோட்டார் வரைவோலைகள் ● வணிக வரைவோலைகள் ● கலப்புக் கடன் ● வாகனக் கடன் ● தங்கக் கடன் ● நிலையான வைப்பு ● சேமிப்பு வைப்பு